

## WINNING THOUGHTS

H.E.L.P.

## I BELIEVE I AM

A unique and a precious human being  
My own best friend and My own worst enemy  
A loveable and loving person - Capable of realizing my potential  
Self-respecting - Responsible for my own behaviour  
Learning from my mistakes - Creating a joyful life.

நான் தனித்தன்மை உள்ளவன், நான் மதிப்பு வாய்ந்த ஒரு மனிதன்.  
நான்தான் என்னுடைய மிகச்சிறந்த நண்பன். நானேதான் எனக்கு மிகப்பெரிய  
எதிரி. நானே என் அன்பிற்குரியவன். என்னுடைய ஆற்றலை நான் தான்  
புரிந்து கொள்ள முடியும். எனக்கு சுயமரியாதை உண்டு. என்னுடைய  
நடத்தைக்கு நானே பொறுப்பு. என்னுடைய தவறுகளிலிருந்து நானே கற்கிறேன்.  
எனக்கு நானே சந்தோஷமான ஒரு வாழ்வைப் படைத்துக் கொண்டிருக்கிறேன்.

## UNDERSTAND YOUR PERSONALITY

## EXAMINE YOURSELF - சுயசோதனை

	Always எப்பொழுதும்	Sometimes எப்பொழுதாவது	Never எப்பொழுதும் இல்லை	Cannot say சொல்ல இயலாது
1. Do you take effort for your self-improvement? நீங்கள் சுயமுன்னேற்றம் அடைய முயற்சிக்கிறீர்களா?	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
2. Do you think you have self-control? உங்களுக்குச் சுயகட்டுப்பாடு இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
3. Do you enjoy being well dressed? நீங்கள் நல்ல உடைகளை மட்டுமே அணிந்திருப்பதை விரும்புவரா?	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
4. Do you think others are happy to see you? மற்றவர்கள் உங்களைக் காணும்போது மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று நினைக்கிறீர்களா?	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
5. Are you going for regular physical fitness exercise? நீங்கள் தவறாமல் உடற்பயிற்சிச் செய்பவரா?	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>
6. Do you face life with a smile? நீங்கள் வாழ்க்கையைப் புன்னகையோடு எதிர்கொள்பவரா?	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>	<input type="checkbox"/>

# MODEL DIALOGUES

H.E.L.P.

## STUDENT'S DISCUSSION

## மாணவர்களின் உரையாடல்

**Sharma** : Hello, Mani! I'm seeing you after a long time. How did you spend your vacation?

**சர்மா** : ஹலோ, மணி! நான் உன்னை வெகு நாட்கள் கழித்துச் சந்திக்கிறேன். உன் விடுமுறையை எப்படிக் கழித்தாய்?

**Mani** : Hello Sharma, nice meeting you. In fact I was thinking of meeting you.

**மணி** : ஹலோ சர்மா, உன்னைப் பார்த்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நானே உன்னைச் சந்திக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

**Sharma** : How nice to hear from you that you wanted to meet me...

**சர்மா** : நீ என்னைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்ததைக் கேட்கும் பொழுது எவ்வளவு நன்றாக இருக்கிறது...

**Mani** : Yes, Sharma... I must have appeared for the engineering entrance examination, but I'm planning to join B.Sc. Physics.

**மணி** : ஆம் சர்மா... நான் பொறியியல் நுழைவுத் தேர்வை எழுதியிருக்க வேண்டும். ஆனால் நான் இளங்கலை இயற்பியலில் சேரலாம் என்று இருக்கிறேன்.

**Sharma** : Why are you not joining engineering course?

**சர்மா** : ஏன் பொறியியல் படிப்பில் சேரவில்லை?

**Mani** : I'm afraid that I will not be able to score more marks in my 12th examination. Moreover my parents can't help me join an engineering course.

**மணி** : நான் 12ம் வகுப்பு பரீட்சையில் அதிக மதிப்பெண் எடுக்க மாட்டேன் என்று நினைக்கிறேன். மேலும், என் பெற்றோராலும் என்னைப் பொறியியல் படிக்க வைக்க உதவ இயலாது.

**Sharma** : It's okay... Today, there is not much difference between an engineering course and a science course.

**சர்மா** : பரவாயில்லை இருக்கட்டும்... பொறியியல் படிப்பிற்கும், அறிவியல் படிப்பிற்கும் இன்று பெரிய வித்தியாசம் இல்லை.

**Mani** : How are you saying that?

**மணி** : நீ அதை எப்படி சொல்கிறாய்?

**Sharma** : You know my father is a professor... He told me about this.

**சர்மா** : உனக்குத் தெரியுமே, என் தந்தை ஒரு பேராசிரியர்... அவர் கூறினார்.

**Mani** : Thank you, Sharma. I was worried whether I should go for a professional course or otherwise.

**மணி** : நன்றி சர்மா, புரொபஷனல் படிப்பை எடுக்க வேண்டுமா அல்லது வேறு ஏதேனும் எடுக்க வேண்டுமா என்று நான் கவலைப்பட்டிருக்கொண்டிருந்தேன்.

**Sharma** : Don't worry, Mani. There are very good colleges offering B.Sc. courses. In case you need any help you can meet my father and seek his help.

**சர்மா** : கவலைப்படாதே மணி, இளங்கலை பயில்விக்கும் நல்ல கல்லூரிகள் நிறைய உள்ளன. இதில் உனக்கு ஏதாவது உதவி வேண்டுமென்றால் என் தந்தையிடம் பேசி உதவி பெறலாம்.

**Mani** : Thanks, Sharma. I will surely meet your

**மணி** : நன்றி சர்மா, எனக்கு உதவி தேவைப்பட்டால் கண்டிப்பாக உன் அப்பாவைச் சந்திக்கிறேன்.

(மேற்கூறிய தமிழ் வாக்கியங்கள் எளிதில் புரிந்து கொள்வதற்காக பேச்சு நடையில் அமைக்கப்பட்டுள்ளன)

**RELATIONS (சொந்தங்கள்)**

<b>MOTHER</b>	மதர்	தாய்/அன்னை
<b>FATHER</b>	ஃபாதர்	தந்தை
<b>BROTHER</b>	ப்ரதர்	சகோதரர்
<b>SISTER</b>	சிஸ்டர்	சகோதரி
<b>AUNT</b>	ஆண்ட்	அத்தை, சித்தி
<b>SON</b>	ஸன்	மகன்
<b>DAUGHTER</b>	டாட்டர்	மகள்
<b>BABY</b>	பேபி	மழலை
<b>CHILD</b>	ச்சைல்ட்	குழந்தை
<b>UNCLE</b>	அங்கிள்	மாமா, சித்தப்பா
<b>NEPHEW</b>	நெவ்யூ	மருமான்
<b>NIECE</b>	நீஸ்	மருமாள்
<b>PARENTS</b>	பேரண்ட்ஸ்	பெற்றோர்
<b>FATHER-IN-LAW</b>	ஃபாதர் இன் லா	மாமனார்
<b>MOTHER-IN-LAW</b>	மதர் இன் லா	மாமியார்
<b>SON-IN-LAW</b>	சன் இன் லா	மாப்பிள்ளை
<b>DAUGHTER-IN-LAW</b>	டாட்டர் இன் லா	மருமகள்
<b>SISTER-IN-LAW</b>	சிஸ்டர் இன் லா	மைத்துனி
<b>GRANDFATHER</b>	க்ரேண்ட்ஃபாதர்	தாத்தா
<b>GRANDMOTHER</b>	க்ரேண்ட்மதர்	பாட்டி
<b>GRANDSON</b>	க்ரேண்ட்ஸன்	பேரன்
<b>GRANDDAUGHTER</b>	க்ரேண்ட்டாட்டர்	பேத்தி
<b>HUSBAND</b>	ஹஸ்பண்ட்	கணவர்
<b>WIFE</b>	ஓய்ஃப்	மனைவி
<b>STEP-MOTHER</b>	ஸ்டெப்மதர்	மாற்றாந்தாய்

# FORM YOUR OWN SENTENCES

H.E.L.P.

கீழேக் காணப்படும் கட்டங்களில் (Columns) வார்த்தைகள் தனித்தனியாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் அந்த வார்த்தைகளைக் கோர்வையாகப் (1+2+3+4...) படித்து உங்களுக்கு ஏற்றவாறு எத்தனை வாக்கியங்களாக வேண்டுமானாலும் அமைத்துப் படித்துக் கொள்ளலாம். அதற்கான உதாரணங்கள் கீழேக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

1	2	3	4
You	be	careful patient quiet	•
Ram	stay wait sit	there in your place in this room outside	
Please	follow watch look at	me	

## Sample:

1. You be careful.

நீ கவனமாக இரு.

2. Ram, wait in your place.

ராம், உன் இடத்திலேயேக் காத்திரு.

3. Please watch me.

தயவு செய்து என்னைக் கவனி.

## TEST YOUR ENGLISH SKILLS

FILL IN THE BLANKS WITH APPROPRIATE NEGATIVE VERBS THAT MATCH THE GIVEN DEFINITIONS:

disengage; disarm; dehumanise; depopulate; declassify; demolish; dehydrate; deregulate; disapprove; disembark.

- \_\_\_\_\_ = lift the restriction on and make available again
- \_\_\_\_\_ = deprive of human qualities
- \_\_\_\_\_ = lose water or moisture
- \_\_\_\_\_ = destroy completely
- \_\_\_\_\_ = reduce in population
- \_\_\_\_\_ = lift the regulations on
- \_\_\_\_\_ = consider bad or wrong
- \_\_\_\_\_ = take away the weapons from; render harmless
- \_\_\_\_\_ = go ashore
- \_\_\_\_\_ = release from something that holds fast, connects or entangles; become free

1. declassify  
2. dehumanise  
3. dehydrate  
4. demolish  
5. depopulate  
6. deregulate  
7. disapprove  
8. disarm  
9. disembark  
10. disengage